

1. நிதிக் கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

மானுடவியல் மற்றும் சமூக விஞ்ஞானப் பட்டப்பின் படிப்பு நிறுவகத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, உரிமை மூலதன மாற்றங்கள் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுக்குரிய தகவல்களை உள்ளடக்கிய நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டம் மற்றும் 1971 இன் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களிலிருந்தான தாக்கத்தை தவிர்த்து, நிறுவகத்தின் நிதிக் கூற்றுக்கள் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதி செயலாற்றலினையும் காசுப் பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என நான் அபிப்பிராயப்படுகின்றேன்..

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இக் கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக் கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக் கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ்ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்பு

இந் நிதிக் கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக் கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, நிறுவகத்தின் தொடர்ந்தியங்கும் இயலுமையை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாக இருப்பதுடன் முகாமைத்துவமானது நிறுவகத்தை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லா விட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் மற்றும் நிறுவகம் தொடர்ந்தியங்குவதற்கு உரிய விடயங்களை வெளிப்படுத்துவதும் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாகும்.

நிறுவகத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறை தொடர்பான பொறுப்பு, அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் நிறுவகத்தின் வருடாந்த மற்றும் காலாந்தியான நிதிக் கூற்றுக்களை தயாரிக்கக் கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 நிதிக் கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்பு

ஒட்டு மொத்தமாக நிதிக் கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக் கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக் கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- வெளியிடப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கு அடிப்படையொன்றை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக் கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகள் திட்டமிடப்படுகின்றன. தவறுதலாக தெரிவிப்பதன் காரணமாக இடம்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பது தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல், தவறாக குறிப்பிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- உள்ளக கட்டுப்பாட்டின் ஆக்கபூர்வமானதன்மை தொடர்பாக அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் எண்ணத்தில் இல்லையாயினும் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடும் பொருட்டு உள்ளக கட்டுப்பாடு தொடர்பான தெளிவொன்றை பெற்றுக்கொண்டேன்.
- பயன்படுத்தப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத்தன்மை மற்றும் முகாமைத்துவத்தால் வெளிப்படுத்தல்களினையும் நியாயமாகவும் மதிப்பீடு செய்தல்.
- நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் காரணமாக நிறுவகத்தின் தொடர்ந்து இயங்குவது தொடர்பாக போதியளவில் நிச்சயமற்ற நிலைமையொன்று இருக்கின்றதா என்பது தொடர்பாக பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கீட்டிற்காக நிறுவகத்தின் தொடர்ந்தியங்குவது தொடர்பாக அடிப்படையின் பயன்பாட்டின் பொருத்தப்பாட்டினை தீர்மானிக்கின்றது. பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்கு வந்தால், நிதிக் கூற்றுக்களில் அது தொடர்பாக

வெளிப்படுத்துவதற்கு எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டியதுடன் அவ்வெளிப்படுத்தல்கள் பொருண்மையாக இல்லாதிருந்தால் எனது அபிப்பிராயத்தை மாற்ற வேண்டும். எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் நிறுவகத்தின் தொடர்ந்தியங்கும் நிலைமையை முடிவுறுத்த நேரலாம்.

- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்கான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமாகவும் நியாயமானதாகவும் உட்சேர்க்கப்பட்டுள்ளது என்றும் மற்றும் வெளிப்படுத்தல்கள் அடங்கிய நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த முன்வைப்பும் மதிப்பீடு செய்யப்பட்டது.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரிசீலிப்பதற்காக கணக்காய்வின் விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது நிறுவகத்தின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா எனவும்
- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது நிறுவகத்தின் நிர்வாக சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க நிலையம் செயற்படுகின்றதா எனவும்
- தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
- வளங்களை சிக்கனமாகவும், செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் காலஎல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகவும்.

1.5 நிதிக் கூற்றுக்களை தயாரிப்பது தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.5.1 கணக்கீட்டுக் கொள்கைகள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) .22 பட்டப்பின் படிப்பு பாடநெறிகளுக்குரிய அப்பாடநெறிகளை பூர்த்தி செய்வதற்கு வழங்கப்பட்டுள்ள ஆகக் கூடிய கால எல்லைக்குள் கிடைக்காமல் இருந்த ரூபா 8,470,250 ஆன பாடநெறிக் கட்டண வருமானம் நிறுவனத்தின் பெற வேண்டிய பாடநெறிக் கட்டணங்களாக நிதி நிலைமை கூற்றில் நடைமுறைச் சொத்துக்களின் கீழ் காண்பிக்கப்பட்ட காரணத்தால் பெறவேண்டிய பாடநெறி கட்டண வருமானம் அந்த அளவினால் கூடுதலாக காட்டப்பட்டிருந்தது.	2025 ஆம் ஆண்டு புத்தகங்களிலிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக	பெறவேண்டிய பாடநெறி கட்டண வருமானத்தை சரியாக இனங்காண்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்
(ஆ) முன்னைய ஆண்டிற்குரிய மீளாய்வாண்டில் கிடைத்திருந்த ரூபா 2,186,892 ஆன நிலையான வைப்பு வட்டி வருமானம் ஆண்டின் வட்டி வருமானமாக கணக்கீடு செய்த காரணத்தினால் ஆண்டின் மிகை அப்பெறுமானத்தினால் கூடுதலாக நிதிக் கூற்றுக்களில் காண்பிக்கப்பட்டிருந்தது.	2023.12.31 ஆந் திகதி வரை நிறுவகத்தில் நிலையான வைப்பாக காணப்பட்ட ரூபா 251,160,403.32 தொகை 2024 ஆம் ஆண்டில் மறு முதலீடு செய்வதற்காக பொது திறைசேரி	ஆண்டிற்குரிய வருமானத்தை சரியாக இனங் காணப்பட்டு கணக்கீடு செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல்

அங்கீகாரத்தை பெற்றுக்
கொள்வதற்கு 2024.03.21
ஆந் திகதிய கடிதத்தின்
மூலம் வேண்டுகோள்
விடுக்கப்பட்டுள்ளதாக வேண்டும்..

- (இ) கணக்காய்வின் கணிப்பிடலின் பிரகாரம் 2025 ஆம் ஆண்டில் பணிக்கொடை மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் இந்நிலைமையை ஒதுக்கீடு சரியாக உள்ளவாறு ஊழியர் பணிக்கொடை ஒதுக்கீடு சரியாக மேற்கொள்ளப்பட ரூபா 2,361,235 தொகையாக இருந்த நடவடிக்கை எடுப்பதாக வேண்டும். போதும் ரூபா 5,117,670 ஆக ஏற்பாடு செய்த காரணத்தினாலும் ஒப்பந்த அடிப்படையில் சேவையில் ஈடுபடுத்தியுள்ள மூன்று உத்தியோகத்தர்களுக்காக ரூபா 120,246 ஆன பணிக்கொடை ஒதுக்கீடு செய்யப்பட்ட காரணத்தாலும் ஆண்டின் மிகை மற்றும் பணிக்கொடை ஒதுக்கீட்டு மீதி ரூபா 2,876,681 ஆல் முறையே குறைத்தும் அதிகரித்தும் நிதிக் கூற்றுக்களில் காண்பிக்கப் பட்டிருந்தன.

1.6 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் என்பவற்றுடனான தொடர்பு	இணக்கமின்மைகள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) 1971 இன் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 11 ஆம் பிரிவு	நிறுவகத்திலுள்ள அனைத்து மிகை பணம் உரிய அமைச்சரினதும் நிதி அமைச்சரினதும் முன் அங்கீகாரத்துடன் முதலீடு செய்யப்பட வேண்டிய போதிலும் ரூபா 278,123,781 தொகையான மிகை பணத்தை முதலீடு செய்யும் போது அதன் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	திறைசேரி அங்கீகாரத்தை பெற்றுக் கொள்வதற்கு 2025.02.25 ஆந் திகதிய கடிதத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக	சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் மிகைப் பணம் முதலீடு செய்வதற்கு அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
(ஆ) 2021 நவம்பர் 16 ஆந் திகதிய PED/01/2021 ஆம் இலக்க பொது முயற்சிகளின் சுற்றறிக்கையின் 3.2 ஆம் பந்தி.	நிதியாண்டு முடிவடைந்து 150 நாட்களுக்குள் முன்னைய ஆண்டின் ஆண்டறிக்கை மும்மொழிகளிலும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய போதிலும் 2023 ஆம் ஆண்டிற்குரிய ஆண்டறிக்கை கணக்காய்வு திகதியான 2025 மார்ச் 24 ஆந் திகதி வரை பாராளுமன்றத்திற்கு முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	மும்மொழிகளிலும் தயாரிக்கப்பட்ட ஆண்டறிக்கையை அமைச்சரவை அங்கீகாரத்துக்காக சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுற்றறிக்கை	அறிவுறுத்தலின் பிரகாரம் ஆண்டறிக்கையை உரிய திகதியில் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் வேண்டும்

(இ) 2018 நவம்பர் 26 ஆந் திகதிய 15/2018 ஆம் இலக்க பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கை	பொது முயற்சிகள் திணைக்களத்தின் மற்றும் பொது திறைசேரியின் அங்கீகாரம் இன்றி 2020 முதல் 2024 திசெம்பர் வரையான காலப் பகுதியில் ரூபா 343,800 ஆன தொகையொன்று ஊழியர் அக்ரஹாரா காப்புறுதி பங்களிப்பாக தேசிய காப்புறுதி நிதியத்திற்கு நிறுவகத்தினால் செலுத்தப்பட்டிருந்தது.	15/2018 ஆம் இலக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கையின் ஏற்பாடுகளின் பிரகாரம் பல்கலைக்கழகத்தின் ஆளுகை சபை அங்கீகாரத்திற்கு உட்பட்டு தேசிய காப்புறுதி நிதியத்தின் அக்ரஹார காப்புறுதி முன்மொழிவிற்காக பதிவு செய்யப்பட்டுள்ளது.	சுற்றறிக்கையின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஈ) 2018 மே 18 ஆந் திகதிய UGC/L/2020 ஆம் இலக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கடிதம்	அனைத்து பட்டப்பின் படிப்பு நிறுவனங்களின் முகாமைத்துவ சபையின் மொத்த அங்கத்துவம் அதிகபட்சமாக 11 உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என மட்டுப்படுத்தப்பட்டிருந்த போதிலும், 2020 ஆம் ஆண்டு முதல் 2024 திசெம்பர் 31 ஆந் திகதி வரையிலான காலப் பகுதியில் நடாத்தப்பட்டிருந்த 33 முகாமைத்துவ சபைக் கூட்டங்களுக்காக கூடிய எண்ணிக்கையான உறுப்பினர்களை மிகைத்து 9 முதல் 16 வரையான உறுப்பினர்கள் பங்கு பற்றியிருந்த காரணத்தினால் ரூபா 2,508,000 ஆன மேலதிக செலவினமொன்று செலவிடப்பட்டிருந்தது.	முகாமைத்துவ சபை அங்கீகாரத்தைப் பெற்றுதிருத்தம் செய்யப்படும் வரை தற்போது காணப்படும் வழிகாட்டியின் பிரகாரம் நடவடிக்கை எடுப்பதாக.	சுற்றறிக்கை அறிவுறுத்தலின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவுகள் ரூபா 22,357,299 மிகையொன்றாக இருந்ததுடன், அதனோடொத்த முன்னைய ஆண்டின் மிகை ரூபா 94,442,496 ஆக இருந்தது. அதன் பிரகாரம் நிதி விளைவுகளில் ரூபா 72,085,197 ஆன வீழ்ச்சியொன்று அவதானிக்கப்பட்டது. இந்த வீழ்ச்சிற்கு சுயநிதியிடல் உள்ளக வருமான செயற்பாட்டு வருமானம் குறைவடைந்தமை, மீண்டெழும் மற்றும் மூலதன மானியங்கள் மானியங்கள் குறைவடைந்தமை பிரதான காரணங்களாக இருந்தன.

3. செயற்பாட்டு மீளாய்வு
3.1 முகாமைத்துவ வினைத்திறனின்மை

	கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ)	கடமை தேவைப்பாட்டின் பிரகாரம் பதவியணியினர் எண்ணிக்கை திருத்தம் செய்யப்படாமல் அங்கீகரிக்கப்பட்ட பதவியணியினர் மிகைத்து ஒப்பந்த அடிப்படையில் 23 ஊழியர்களை ஆட்சேர்த்து மீளாய்வாண்டில் ரூபா 7,682,128 ஆன சம்பளம் மற்றும் படிகள் கொடுப்பனவு செய்யப்பட்டிருந்தன.	முகாமைத்துவ சபை கூட்டத்தின் போது நிர்வாகத்தின் ஊழியர் தேவைப்பாடு தொடர்பாக ஆய்வு செய்து பரிந்துரை சமர்ப்பிப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டதுடன் அக்குழுவின் பரிந்துரையின் பிரகாரம் நிரந்தர பதவியணிக்காக பதவிகளை அங்கீகரிப்பதற்கு எதிர்வரும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக.	பதவியணியினரை அங்கீகரிக்கப்பட்ட எல்லைக்குள் பேணி செல்லப்பட வேண்டும்.
(ஆ)	நிறுவனத்தின் மின்பிறப்பாக்கி இயந்திர அறையின் நிர்மாண ஒப்பந்தத்திற்காக 2021 திசம்பர் மாதத்தின் போது ரூபா 1,310,562 ஆன மதிப்பீடு ஒன்று தயாரிக்கப்பட்டிருந்த போதும் அம்மதிப்பீட்டின் பிரகாரம் நடவடிக்கை எடுக்காமலும் இரண்டு முறை மதிப்பீட்டில் மூன்று மடங்கு அதாவது ரூபா 3,909,538 தொகைக்கு 2023 பெப்ரவரி மாதத்தின் போது உடன்படிக்கை கைச்சர்திடப்பட்டு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் ஒப்பந்தத்தை வழங்குவதற்கு தாமதித்த காரணத்தினால் குறித்த நிர்மாண நடவடிக்கைகளுக்காக ரூபா 2,598,976 தொகையான மேலதிக கிரயமொன்றை செலவிடுவதற்கு நேர்ந்திருந்தது.	மின் பிறப்பாக்கி இயந்திர அறை நிர்மாணம் உண்மையாகவே 2022 மார்ச் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டதுடன் இக்காலப் பகுதியில் கட்டிடங்களை அண்மித்த செலவினங்களில் கருத்தில் கொள்ளக் கூடிய அளவு அதிகரித்திருந்ததால் மதிப்பீட்டை மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தி அந்த அறிக்கையை கணக்காய்விற்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக .	நிதியத்தை உயர் செயற்திறனுடன் பயன்படுத்தப்பட வேண்டும்.
(இ)	12 மாணவர்களிடமிருந்து அறவிடப்பட வேண்டிய ரூபா 242,074 ஆன நிலுவை பாடநெறி கட்டணங்களும் 15 மாணவர்களிடமிருந்து அறவிடப்பட வேண்டியிருந்த ரூபா 240,250 நிலுவை கட்டணங்களை அறவிடாமல் முறையே இறுதிப் பரீட்சைக்கு தோற்றுவதற்கும் பட்டப்படிப்பு சான்றிதழ்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது	15 மாணவர்களிடமிருந்து 93,000 தொகை அறவிடப்பட்டுள்ளது பாடநெறிகளை பூர்த்தி செய்து சான்றிதழை பெற்றுக் கொள்ளாத 12 மாணவர்களிடமிருந்து ரூபா 294,574 ஆன பெற வேண்டிய தொகையில் ரூபா 52,500 தொகை அறவிடப்பட்டுள்ளது. முகாமைத்துவ சபையின் அங்கீகாரத்துடன் எஞ்சிய பணத்தை அறவிடுவது தொடர்பாக பொறுப்பான உத்தியோகத்தர் களிடமிருந்து அறவிடுவதற்கு உள்ளதாக.	உரிய பாடநெறிக் கட்டணங்களை விரைவில் அறவிட வேண்டும்

- (ஈ) 1959 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டிருந்த பட்டப்பின் படிப்பு பாடநெறிகள், பட்டப்பின் படிப்பு டிப்ளோமா தத்துவமானி பட்டப்பிப்பின் படிப்ப மற்றும் கலாநிதி பட்டப்படிப்பு போன்ற 54 நிகழ்ச்சிகள் 2024 திசம்பர் 31 ஆந் திகதி வரை யிலும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் கிடைத்திருக்க வில்லை.
- பாடநெறிகளை மீளாய்வு செய்வதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தர பாதுகாப்பு பேரவைக்கு (Quality Assurance Council) அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் அப்பரிந்துரை விரைவில் பெற்றுக் கொள்வதற்கு உள்ளதாக.
- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் கிடைத்திருக்க வில்லை.
- (உ) National Languages Equality Advancement Project செயற் திட்டத்திற்குரிய 2023 செப்டம்பர் மாதத்தின் போது கிடைத்திருந்த ரூபா 1,191,410 தொகை மீளாய்வாண்டின் திசம்பர் 31 ஆந் திகதி வரையில் 02 ஆண்டுகளுக்கு அண்மித்த காலம் கடந்து இருந்த போதும் குறை பயன்பாட்டுடன் காணப்பட்டது.
- NLEAP செயற்திட்டத்தின் இறுதி அறிக்கைக்குரிய முன்மொழிகளில் அச்சிடப்பட்ட புத்தகமொன்று வெளியிடப்பட வேண்டியதுடன் ஆங்கில மொழியில் அதன் பிரதிகள் கிடைத்துள்ளதுடன் சிங்களம் மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புகள் இறுதிக் கட்டத்தில் காணப்படுவதுடன் அது பூர்த்தி செய்யப்பட்டவுடன் இப்பணத்தை பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக
- நிதியங்களை ஆகக்கூடிய வகையில் செயற்திறனாக பயன்படுத்தப்பட வேண்டும்.